

## எஸ்ஆர்எம் கல்வி நிறுவன செய்தி வெளியீடு

காஞ்சிபுரம், ஜூன் 24: எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் புதிய மாணவர்கள் இணையும் விழா வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தொடங்கி வைத்தார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இந்தாண்டு பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பட்ட படிப்பில் பயிலசேர்ந்துள்ள புதிய மாணவர்களை இணைக்கும் விழாவினை நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதற்கான விழா எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்துள்ள டி.பி.கனேசன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை நிறுவனத்தின் இணை துணைவேந்தர் முனைவர் டி.பி.கனேசன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி தலைமை வகித்து பேசியதாவது

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைபல்கலைக்கழகமாக உருவாகி கடந்த 17 ஆண்டுகளாக மருத்துவம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட உலக தரத்திலான உயர்கல்வி வழங்கி வருவதின் மூலம் இந்தியாவிலும் உலக அளவிலும் இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தில் உயர்கல்வி பயின்றவர்கள் உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்நிறுவனத்தில் உயர்கல்வி பயில உள்ள நீங்கள் இளம் தொழில் முனைவோராக உருவாக உள்ள உங்களை வரவேற்கிறேன். உலகளவில் பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. அதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நீங்கள் கல்விபயிலுவதில் கடின உழைப்பு தேவை. சுற்றுசூழல் வசதியுடன் கூடிய கூடிய நிறுவனத்தில் நன்றாக படித்து உங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். வகுப்பறை புறக்கணிப்பு ரேக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களுக்கு வகுப்பு வருகை பதிவேடு 75 சதவிதம் இருக்க வேண்டும். இல்லை யென்றால் தேர்வு எழுத முடியாது இதனை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

கல்வி பணிக்காக தன்னை அர்பணித்துக்கொண்டு இந்த நிறுவனத்தை உருவாக்கிய வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக அந்த தொகுதி மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்த பேசியதாவது

இந்த உயர்கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 1000க்கும் மேற்பட்ட மாணவமாணவியர் கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் உயர்கல்வி பயிலுகின்றனர்.அதில் 10சதவிதம் பேர் அதாவது 7000 பேர் இலவச கல்வி பயிலுகின்றனர்.அதோடு இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக கடந்த ஆண்டு ரூ. 30கோடி வழங்கப்பட்டது .இந்தாண்டு அது ரூ.35 கோடிஅளவிற்கு வழங்கப்பட உள்ளது.நிறுவனத்தின் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட சமுதாய நலபணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தில் உயர்கல்வி பயின்றால் வேலை வாய்ப்பு நிச்சயம் என்றுகல்வி பயில வரும் மாணவர்களுக்கு தரமான திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய கல்வி வழங்குவதின் மூலம் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்கள் தேர்வு செய்கின்றனர்.கடந்தாண்டு 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாக தேர்வு மூலமாக முன்னணி நிறுவனங்களுக்கு தேர்தெடுக்கப்பட்டனர்.

மீண்டும் இரண்டாம் முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி நாடளமன்றத்தில் பேசுகையில் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புக்க் உருவாக்கப்படும் என்றும் 5ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.அதற்கு தேவையான திறமையான திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் பங்கெடுத்துக் கொள்ளும் என்றார்.

நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் இயக்குநர்கள் டீன்கள் துறை த் தலைவர்களை பதிவாளர் பேராசிரியர் என்.சேதுராமன் அறிமுகப்படுத்தி பேசியதுடன் இந்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள மாணவ மாணவியரின் பெற்றோர்கள் நிறுவனத்தை பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.